



புங்காவனி கலை இலக்கிய சமூக சஞ்சிகையின் 30 ஆவது இதழ் வெளிவந்திருக்கிறது. பிரபல எழுத்தாளரும் உளவளத் துணையாளரான திருமதி. கோகிலா மகேந்திரனின் முன்னாள் அட்டைப் படத்துடன் வெளிவந்திருக்கும் இவ்விதழில் வழமையான நேர்காணல், கவிதை, சிறுகதை, கட்டுரை, நூலகப் புங்காப் போன்ற பிரதான அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

புங்காவனி இதழ் மீதான எழுத்தாளர்கள், சாதனையாளர்கள் என பிரபலமானவர்களது நேர்காணலுடன் வெளிவருவது அதன் சிறப்பம்சமாகும். அந்த வகையில் இவ்விதழில் திருமதி. கோகிலா மகேந்திரன் தனது இலக்கிய அனுபவங்களை வாசகர்களோடு பகிர்ந்துகொண்டுவருகிறார்.

திருமதி. கோகிலா மகேந்திரன் யாழ்ப்பாணம் தலைநகரில் சிவசுப்பிரமணியம் - செல்லமுத்து தம்பதியருக்கு மகளாகப் பிறந்தவர். தந்தை தமிழாசிரியர், அதிபராகப் பணிபுரிந்தவர். தனது ஆரம்பக் கல்வியை கிராமப் பள்ளிக் கட்டடத்தில் கற்ற கோகிலா மகேந்திரன் இடநிலைமற்றும் உயர்நிலைக் கல்வியை தலைநகரில் மகாஜனக் கல்லூரியில் பெற்றுக்கொண்டார். 1974 இல் விஞ்ஞான ஆசிரியையாக நியமனம் பெற்று 1989 இல் அதிபரானார். 1999 முதல் வலிகாமம் கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகக் கடமைபுரிந்ததோடு இடையில் விஞ்ஞான பாடச் சுவேகை கால ஆலோசகராகவும், விரிவுரையாளராகவும், கடமையாற்றியிருக்கிறார். பாடசாலையை காலத்திலேயே இலக்கியம் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்த இவருக்கு அக்கால அறிஞர்களும் வித்துவான்களும் பக்க பலமாக இருந்திருக்கின்றார்கள்.

இதுவரை 02 நாவல்களையும், 07 சிறுகதைத் தொகுதிகளையும், 03 நாடகத் தொகுதிகளையும், 01 விஞ்ஞானப் புனைகதை நூலையும், 04 தனிமனித ஆளுமை நூல்களையும் 11 உளவியல் நூல்களையும், 01 பண்ணிய உளவியல் நூலையும் 01 புனைவு இலக்கிய நூலையும் வெளியிட்டவராவார். நீண்ட கால எழுத்தனுபவம் கொண்ட இவருக்கு இலக்கிய வித்தகர், கலைச்சுடர், சமூக திலகம், கலைப் பிரவாகம் என்ற கௌரவப் பட்டங்களும் பல விருதுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

Written by - கலாபிஷ்ணம் மாவனல்லை எம்.எம். மன்ஸூர் -  
Tuesday, 17 April 2018 08:45 - Last Updated Tuesday, 17 April 2018 08:49

---

புங்காவனம் இதழ் 30 இல் பதுளபாஹிரா, மருதூர் ஜமால்தீன், எம்.எஸ்.எம். சப்ரி, எஸ்.முத்துமீரான், ஆ.மல்லதிவ்யன், சந்திரன் விவகேரன், சபனா சயெனுல் ஆப்தீன், புகொடயைர் அஸ்மா பகேம், வலெப்பன்னை அத்தாஸ், என்.சந்திரசகேரன், கிண்ணியா ஜனீரா ஹரூல் அமான், தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா ஆகியோரது கவிதைகள் இடம்பற்றெறிருக்கின்றன.

சுசை எட்வர்ட், ஏ.சீ. ஜனா முஸ்தபா, எஸ்.ஆர்.பாலசந்திரன் ஆகியோர் எழுதிய மஹு சிறுகதைகளும், கா.தவபாலனின் குறுங்கதை ஒன்றும் காணப்படுகின்றது. கவிஞர் ஏ.இக்பால், கா.விசயரத்தினம், பரூவளறபீக் மொஹிதீன் ஆகியோரின் கட்டுரைகளோடு காததன்குடி நுஸ்கி இக்பால் எழுதிய விடியல் உனக்காக என்ற நுலுக்காக ரிம்ஸா முஹம்மத் எழுதிய நுல் மதிப்பீட்டுரையும் காணப்படுகின்றது. அத்தோடு நுலகப் புங்காவிலே பதினொரு நுல்கள் பற்றிய விபரங்கள் தரப்பட்டுள்ளன.

மொத்தத்தில் சிறப்பானதொரு புங்காவனத்தில் உலவிய திருப்தி ஏற்படுகின்றது!!!

சஞ்சிகை - புங்காவனம்  
பிரதம ஆசிரியர் - ரிம்ஸா முஹம்மத்  
தொலைபேசி - 0775009222  
வலெயீட்டு - புங்காவனம் இலக்கிய வட்டம்  
விலை - 100 ரூபாய்

poetrimza@gmail.com